

- ▶ நேற்று இரவு 8 மணிக்கு முன்னரான 24 மணிநேரத்தில், 390 புதிய கோவிட்-19 உள்ளூர் நோய்த்தொற்றாளர்கள் நியூ சவுத் வேல்ஸ்-ல் பதிவாகியுள்ளனர். குறைந்தபட்சம் 60 நோய்த்தொற்றாளர்கள், முழுமையான அல்லது பெரும்பாலான தமது நோய்த்தொற்றுக் காலங்களில், சமூகத்தில் தொற்று விளைவிக்கக்கூடியவர்களாக இருந்துள்ளனர்.
- ▶ வேலையிடங்களும் வீடுகளும், நோய்த்தொற்று ஆரம்பிப்பதற்கான பிரதான இடங்களாகத் தொடர்ந்தும் இருந்துவருகின்றன.
- ▶ நோய்த்தொற்றாளர்களின் எண்ணிக்கையானது, தெற்கு மற்றும் தென்மேற்கு சிட்னியில்தான் இன்னும் மிக அதிகமாக உள்ளது. பிளாக் டவுன் (Blacktown), மெளன்ட் ட்ரூயிட் (Mt Druitt) மற்றும் அவற்றிற்கு அருகிலுள்ள பகுதிகள் யாவும் கவலைக்கிடமான பகுதிகள் ஆகும். உங்கள் பகுதியில் உள்ள விதிமுறைகளை ([rules](#)) நீங்கள் அறிந்துவைத்திருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள், அத்துடன் உங்களுக்கு இலேசான அறிகுறிகள் இருந்தால்கூட பரிசோதனையைச் செய்துகொள்ள முன்வாருங்கள்.
- ▶ ஹன்டர் நியூ இங்லண்ட் (Hunter New England) பிராந்தியம், வால்கெட் (Walgett) மற்றும் டபோ (Dubbo) ஆகிய பகுதிகளில் புதிய நோய்த்தொற்றாளர்கள் உருவாகியுள்ளனர். அந்தச் சமூகங்களில் உள்ளவர்கள், வீட்டிலேயே தங்கியிருக்கும் (stay-at-home) உத்தரவுகளைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும், அவர்களுக்கு ஏதேனும் அறிகுறிகள் இருந்தால் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும், அத்துடன் எவ்வளவு விரைவாக இயலுமோ அவ்வளவு விரைவாகத் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வேண்டும்.
- ▶ நேற்று, 105,000-க்கும் அதிகமான மக்கள் தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டனர். தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள முன்வருவதன் மூலம், உங்களையும், உங்கள் குடும்பங்களையும், உங்கள் அன்புக்குரியவர்களையும், அத்துடன் உங்கள் சமூகத்தையும் பாதுகாக்கவும். 18 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய எவரும் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளலாம். நீங்கள் [Vaccine Eligibility Checker](#)-க்குச் செல்லலாம் அல்லது உங்களுக்கு அருகாமையில் கிடைக்கக்கூடிய முன்பதிவுச் சந்திப்புகளைக் கண்டறிய, [Hot Doc](#)-ஐப் பயன்படுத்தலாம்.
- ▶ முன்பதிவு இல்லாமல் நேரடியாகச் செல்லக்கூடிய ([walk-in](#)), தடுப்பூசிக்கான மருத்துவ நிலையங்கள் சில உள்ளன.
- ▶ திங்கட்கிழமை முதல், கவலைக்கிடமான பரந்த சிட்னி உள்ளூர் அரசாங்கப் பகுதிகளிலுள்ள (Greater Sydney LGAs), 16-39 வயதுடைய 100,000 அங்கீகரிக்கப்பட்ட தொழிலாளர்களுக்குத் தடுப்பூசி வழங்கப்படும். இது பற்றிய தகவல்கள், வார இறுதியில் [nsw.gov.au](#)-இல் கிடைக்கும்.
- ▶ கோவிட் -19 என்பது, வெறுமனே ஒரு வயதான நபரின் நோய் அல்ல. கடந்த 14 நாட்களில், 20-29 வயதுக் குழுவின்மீது மிக அதிகமான நோய்த்தொற்றாளர்கள் எண்ணிக்கையைக் கொண்டுள்ளனர். தயவுசெய்து உங்களால் முடிந்தவரை, வீட்டிலேயே தங்கியிருக்கும் (stay-at-home) உத்தரவுகளைத் தீவிரமாகக் கருத்தில் கொள்ளுங்கள், அத்துடன் சுகாதார ஆலோசனையைப் பின்பற்றுங்கள்.